தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை.

புதன்கிழமை, 1981 ஏப்ரல் 22.

சித்திரை 10, துன்மதி—திருவள்ளுவர் 2012

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் காலை 9 மணி அளவில் மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு. க. இராசாராம் அவர்கள் தலைமையில் பேரவை கூடியது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் :

" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் "

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானது. ஆயினும், செய்கின்ற தொழிலின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பு இயல்பு ஒத்து இருப்பது இல்லை.

1. வினாக்கள்—விடைகள்

* உடுக்குறியிட்ட வினாக்கள்.

தமிழகத்திற்குத் திட்டக் கமிஷன் 1980-81-க்கு ஒதுக்கிய நிதி.

*வினா எண். 832—திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம் : முதல் அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) 1980-81 ஆம் வருடத்திற்குத் தமிழகத்திற்குத் திட்டக் கமிஷன் எவ்வளவு பணம் ஒதுக்கியுள்ளது ?

(ஆ) எதன் அடிப்படையில் ஒதுக்கியுள்ளது ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : (அ) மத்திய அரசு, தமிழகத்திற்கு 1980–81 ஆம் ஆண்டின் திட்டத்திற்கு ரூ. 142.11 கோடி நிதி உதவி அளிக்க உறுதி அளித்துள்ளது.

(ஆ) இந்த நிதி உதவி மத்திய அரசால் காட்கில் விதி முறை அடிப்படையில், நமது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப சரிக்கட்டிய வருவாயுடன் இணைந்த விதி முறை (Income adjusted to total population) அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டு அளிக்கப்படுகிறது.

[1981 ஏப்ரல் 22

திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 1980–81 ஆம் ஆண்டிற்கு எவ்வளவு தொகை என்று சொன்னார்கள். 1979–80 ஆம் ஆண்டைவிட எவ்வளவு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்கிற விவரத்தை அமைச்சர் அவர்கள் அறிவிப்பார்களா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, 1977–78-லே ஒரு திட்டம் ஐந்தாண்டு காலத்திற்கு 1978–83 வகுக்கப்பட்டது. அது இடையிலே இரண்டாண்டு காலத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்டது. இப்போது ஒரு ஐந்தாண்டுத் திட்டம், 1980 முதல் 1985 வரை போடப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் இந்த நிதி ஒதுக்கீடு இருக்கிறது. 1977–78 முடிய நடைபெற்ற ஐந்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் ரூ. 834 கோடி அளவிற்குப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத்திட்டத்திற்கு மொத்தமாக மத்திய அரசு உதவி ரூ. 288 கோடி அளவிற்கு நம்முடைய மாநிலத்திற்குத் தரப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம் : தலைவர் அவர்களே, 1981–82 ஆம் ஆண்டு முதல் அந்த ஐந்தாண்டுத் திட்டம் முடியும் வரையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க இயலுமா ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, தமிழகத்தின் 6-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் மொத்த அளவு 3,150 கோடி ரூபாய். இத்திட்டத்திற்கு மத்திய நிதி உதவி ரூ. 665 கோடி அளவிற்கு இருக்கும் என்று மத்திய திட்டக் குழு நிர்ணயித்து இருக்கிறது. இந்தத் திட்டத்தில் வருகின்ற ஆண்டு 1981–82 ஆம் ஆண்டுக்கு திட்ட ஒதுக்கீடு 514 கோடி ரூபாய். 1980–81 ஆம் ஆண்டு திட்ட ஒதுக்கீடு 408 கோடி ரூபாய் ஆகும்.

திரு. ரா. உமாநாத் : மாண்புமிகு தலைவர் அவர்களே, திட்டக் கமிஷனிடம் ஒதுக்கீடு சம்பந்தமாக பேசுகிறபோது அனைத்திந்திய 6-வது திட்டத்தின் குறிக்கோள் பற்றியும், அந்தத் திட்டத்தின் பல்வேறு அனைத்திந்திய அம்சங்கள் பற்றியும், அல்லது அவற்றை அமல்படுத்துவதற்கான இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் பற்றியும் பேசுவதற்கு மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசுக்கும் திட்டக் கமிஷன் அனுமதி வழங்குவது உண்டா ? நமக்கு அந்த

1981 ஏப்ரல் 22]

உரிமை உண்டா? அல்லது அனைத்திந்திய திட்டத்தை அவர்கள் தயாரித்து, நாம் பணம் மட்டும் கேட்பது என்ற நிலைமை தானா? இதில் என்ன நிலைமை என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, திட்டக் குழுவிலே, திட்டக் குழுவின் உறுப்பினர் களும், இந்தியாவின் தலைமை அமைச்சர் அவர்களும் சேர்ந்து நேஷனல் டெவலப்மென்ட் கவுன்சில் என்று வைத்து இருக்கி றார்கள். அதிலே எல்லா மாநிலங்களின் முதலமைச்சர்களும் இருக்கிறார்கள். எல்லா மாநில முதலமைச்சர்களும் அந்த வளர்ச்சிக் குழு கூட்டத்திலே தங்களுடைய கருத்துக்களை எடுத் துச் சொல்கிறார்கள். அவர்களோடு ஆலோசனை செய்த பிறகு, 6-வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு எவ்வளவு பணம் ஒதுக்குவது என்று முடிவு செய்கிறார்கள். அதற்குப் பிறகு மாநிலங்களின் பங்குத் தொகை எவ்வளவு, மத்திய அரசின் பங்குத் தொகை எவ்வளவு, கடன் தொகை எவ்வளவு, மற்றவை எவ்வளவு என்று நிர்ணயிக்கிறார்கள். அதற்குப் பிறகு நம்முடைய மாநிலத்தி லேயே அதற்காகத் திட்டங்களைத் தனித்தனியாக ஒவ்வொரு துறைக்கும் தயாரிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்குப் பிறகு மாநிலங்கள் திட்டக் குழு உறுப்பினர்களுடன் பேசி, நாமும் அவர்களும் எதை ஏற்றுக்கொள்ளுகிறோமோ அதை இறுதி முடி வாக வைத்து, மறுபடியும் என். டி. சி. யை கூட்டி நிறைவேற்று கிறார்கள். இப்போது மத்திய அரசு 4-வது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து 'காட்கில் பார்முலா' அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுக்கிற நிதியில் 60 சதவீதம், மக்கள் தொகை அடிப்படை யிலும், 10 சதவீதம் வரி விதிப்பு முயற்சியின் அடிப்படையிலும், 10 சதவீதம் மாநிலங்களின் பின்தங்கிய அடிப்படையிலும், 10 சதவீதம் பெரிய பாசனம் அடிப்படையிலும், 10 சதவீதம் தனிப் பிரச்சினைகள் அடிப்படையிலும் தருகிறார்கள். தற்போது மாநில அரசு ஏற்கனவே செயல்படுத்திய திட்டம் தடைப்படக் கூடாது என்ற காரணத்தால் மாநிலத்தின் பின்தங்கிய நிலைமை அடிப்படையில் 20 சதவீதம், மக்கள் தொகை அடிப்படையில், 60 சதவீதம், வரி விதிப்பு முயற்சி அடிப்படையில் 10 சதவீதம், தனிப்பட்ட பிரச்சனை அடிப்படையில் 10 சதவீதம் என்று

வகுத்திருக்கிறார்கள். நமது மாநிலத்தின் சார்பாக முதலமைச்சர் அவர்கள் அந்தக் கூட்டத்தில் ஏழ்மை கோட்டிற்குக் கீழே இருக்கிறவர்கள் கணக்கின் அடிப்படையில் விகிதாச்சாரம் இருக்க வேண்டுமென்றும் அந்த அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் நமக்கு 100 கோடிக்கு மேல் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால் அகில இந்திய சராசரி அடிப்படையில் தனி நபர் வருமானம் நம்முடைய மாநிலத்தில் சற்று கூடுதலாக இருப்பதால் நமக்குக் கிடைக்கிற தொகை குறைகிறது. ஆகையால் ஏழ்மை கோட்டிற்குக் கீழே இருக்கிறவர்கள் கணக்கை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இப்போதும் வற்புறுத்தி வருகிறோம்.

திரு. செ. கெம்மலை: தலைவரவர்களே, மாண்புமிகு நிதியமைச்சரவர்கள் பதில் சொல்லும்போது 60 சதவீதம் மக்கள் தொகை அடிப்படையில் திட்டக் கமிஷன் நிதி ஒதுக்குவதாகச் சொன்னார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தீவிரமாக அமுல்படுத்தி, மக்கள் தொகையை நாம் குறைத்திருக்கிறோம். எனவே தமிழக அரசு மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கக் கூடாது என்று மத்திய அரசை வற்புறுத்துமா? அதோடு தமிழகத் திட்டக்குழு 1980-81-ல் மத்தியத் திட்டக் குழுவிடம் கேட்ட தொகை எவ்வளவு என்பதையும் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவரவர்களே, மக்கள் தொகை அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அப்படிச் செய்யக்கூடாது என்று ஏற்கெனவே மாநில அரசு எடுத்துச்சொல்லியும் மத்திய அரசு அதை ஏற்கவில்லை. 1951-ம் ஆண்டு மக்கள் தொகை விகிதாச்சாரம் எந்த அளவில் இருந்ததோ அதே விகிதாச்சாரத்தில் தொடர்ந்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். ஏனென்றால் விகிதாச்சாரம் அந்த அடிப்படையில் இருந்தால்தான் அந்தந்த மாநிலங்கள் முயற்சி செய்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஊக்கமளிப்பதாக இருக்கும். இல்லாவிட்டால் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்ட மாதிரி மக்கள் பெருக்கம் குறைய குறைய நமக்கு கிடைக்கின்ற நிதி ஒதுக்கீடும் குறைந்து கொண்டே வரும். மக்கள் தொகையைக் குறைத்துக்கொள்ள, குறைத்துக்கொள்ள நமக்கு டெல்லிக்குப் போகிற பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் இரண்டு ஏற்கெனவே குறைந்துவிட்டது. மேலும் அது குறைந்துவிடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. ஆகையால் 1951-ம் ஆண்டு மக்கள் தொகை

1981 ஏப்ரல் 22]

விகிதாச்சாரமே இருக்க வேண்டும், அந்த அடிப்படையில் நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம், மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

திரு. ப. நெடுமாறன்: தலைவரவர்களே இந்த திட்டக்குழு என்பது அரசியல் சட்டத்தின் அங்கீகாரம் இல்லாதது. மத்திய அரசின் ஒரு நிர்வாக உத்தரவு மூலம் ஏற்படுத்தப்பட்டது. இது 'கமிஷன் ஆஃப் டெக்னிக்கல் எக்ஸ்பர்ட்ஸ்' என்று சொல்வார்களே அதைப்போல நிபுணர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவே தவிர நிதி ஒதுக்கும் அதிகாரம் படைத்தக் குழு அல்ல. இப்போது அது அதிகாரம் படைத்ததாக ஆக்கப்படுகிறது. இந்த நிலைமையை தடுத்து நிறுத்தி மாநில முதலமைச்சர்களைக் கொண்ட குழுதான் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரத்தை பெற்றதாக இருக்க வேண்டும்; இந்தக் குழுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டுமென்ற நிலையை நம்முடைய அரசு மத்திய அரசிடம் வற்புறுத்துமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவரவர்களே திட்டக் குழு எந்த அடிப்படையில் இயங்குகிறது என்ற விவரம் தற்போது என்னிடம் இல்லை. அகில இந்திய அளவிலே திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்கீடு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.

அது திட்டங்களை வகுக்கின்றபோது அதிலே அதிகமான உரிமை மாநிலங்களுக்கு இருக்கவேண்டும் என்றும் அதாவது திட்டங்கள் அடி மட்டங்களிலிருந்துதான் மேல் மட்டத்திற்குச் செல்லவேண்டுமே தவிர மேல் மட்டத்திலிருந்து அடி மட்டத்திற்குச் செல்லக்கூடாது என்ற வகையிலே நம்முடைய மாநில அரசு வற்புறுத்திக்கொண்டு வருகின்றது. இதை அவர்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்வதாகச் சொன்னாலும் கூட மேல் மட்டத்திலிருந்து வருகின்ற திட்டங்களைத்தான் நாம் நடைமுறைப்படுத்தவேண்டிய நிலையிலே இருக்கிறோம். ஆனாலும் மாநில அரசுகள் எல்லாம் இது குறித்து வற்புறுத்திக்கொண்டு வருகின்றன. மாநில அரசுகளும் தங்களுக்கு ஏற்ற திட்டங்களை வகுத்துக்கொண்டால்தான் தங்கள் தங்கள் மாநிலத்தை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும். இதற்கு மத்திய அரசு ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கிறோம்.

[முற்பகல் 9-10]

திரு. சோ. அழகர்சாமி: தலைவரவர்களே, 6-வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு மொத்தமாக 3,150 கோடி ரூபாய் தமிழகத்திற்குச் செலவழிப்பதற்கு திட்டக்கமிஷன் அனுமதி அளித்திருப்பதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இந்த 3,150 கோடி ரூபாயையும் மொத்தமாக மத்திய அரசு நமக்குக் கொடுக்கின்றதா? அல்லது நம்முடைய

மாநிலத்திலே இருந்தும் வரிகள் போன்று ஏதேனும் வருவாய் மூலமாக நாமும் நிதியினைச் சேர்க்க வேண்டிய நிலைமை இருக்கின்றதா? இந்த 3,150 கோடி ரூபாயில் நாம் திரட்ட வேண்டியது எவ்வளவு? இந்த ரூபாயில் மத்திய அரசு எவ்வளவு ரூபாய் கொடுக்கின்றது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவரவர்களே, 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூபாய் 3,150 கோடி என்று திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதிலே மாநில அரசும் ஒரு குறிப்பிட்ட வருமானத்தைப் பல்வேறு வகைகளில் பெருக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்த ரூபாய் 3,150 கோடியில் மத்திய அரசு நிதியாக மாநில அரசுக்குத் தருவது 665 கோடி ரூபாய்தான். இந்த 665 கோடி ரூபாயில் 70 சதவீதம் கடனாகவும் 30 சதவீதம் மானியமாகவும் மத்திய அரசு நமக்கு அளிக்கும். அதாவது கடனாக வருகின்ற தொகை 465.50 கோடி ரூபாய். மானியமாக அளிப்பது 199.50 கோடியாகும்.

திரு. பெ. சு. திருவேங்கடம்: பேரவைத் தலைவர் அவர்களே, திட்டக் கமிஷன் பணம் ஒதுக்குகின்ற முறையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்ற மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒதுக்கவேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திட்டக் கமிஷனிடம் வற்புறுத்தியதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இந்த முதலமைச்சரின் கோரிக்கையைத் திட்டக் கமிஷன் ஏற்றுக்கொண்டுதான் நிதி ஒதுக்கி இருக்கிறார்களா? அல்லது மக்கள் தொகை என்ற அந்த விகிதாச்சாரத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றதா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவரவர்களே, பாவர்ட்டி லைன் அதாவது வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டைச் செய்யவேண்டும் என்று நாம் வற்புறுத்தி வந்தோம். ஆனால் மத்திய அரசு தனி நபர் வருமானம் அதாவது அகில இந்திய அளவிலே அதன் சராசரிக்குக் கீழே எந்த எந்த மாநிலத்திற்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் அளிப்பது என்று முடிவு செய்திருக்கின்றது. அப்படி அகில இந்திய அளவில் உள்ள சராசரி கணக்கை எடுத்துப் பார்த்தால் நம்முடைய மாநிலத்தின் தனி நபர் வருமானம் 9 ரூபாய் கூடுதலாக ஆகிவிடுகின்றது. 1 ரூபாய் கூடுதலாகப் போனால் கூட நிதியுதவி குறைந்துவிடும். ஆகவே தனி நபர் வருமானம் என்ற கணக்கினைப் பார்க்காமல் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் என்ற கணக்கை எடுத்து அதன்படி பார்த்தால் நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரையில் 52 சதவீதமாகும். ஆனால் அகில இந்திய அளவில் அது 48 சதவீதமாகும். ஆகவே அந்த அளவிலே பார்த்தால் நமக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கிடைக்கும். ஆகவே தான்

1981 ஏப்ரல் 22]

அந்த வகையிலே ஒதுக்க வேண்டும் என்று நாம் வற்புறுத்திக் கொண்டு வந்தோம். ஆனால் அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் வற்புறுத்திக்கொண்டு வருகின்றோம்.

திரு. என். எஸ். வி. சித்தன் : தலைவரவர்களே, 6-வது ஐந்தாண்டுத் திட்டத்திலே தமிழகத்திற்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திருப்தி தெரிவித்திருக்கிறார்கள் என்பது உண்மை தானா? தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ததைப் பொறுத்த வரையில் மத்திய அரசு எந்தவிதமான பாரபட்சமும் காட்ட வில்லை என்பதை இந்த அரசு ஏற்றுக் கொள்கிறதா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, மத்திய அரசின் திட்டக்குழுவும் நாமும் சேர்ந்து பேசி இறுதியிலே ஒரு நிலைமைக்கு வந்தது என்பதுதான் இந்த 3,150 கோடி ரூபாயாகும். ஆனால் நாம் எவ்வளவு கேட்டோம் என்பதையும், அவர்கள் எவ்வளவு கொடுக்க முன்வந்தார்கள் என்பதையும் பார்க்கும்போது இது ஒரு இடைநிலையாக முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் இதிலே முழு திருப்தியும் அடைந்துவிட்டோமா என்றால் முழு திருப்தியும் அடைந்துவிடவில்லை. திருப்தி அடைந்திருக்கிறோம். ஒரு கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம், ஆகவே திருப்தி பெறுகிறோமா இல்லையா என்பதை நடைமுறையில்தான் பார்க்க வேண்டுமே தவிர அதை இப்போதே சொல்லவேண்டியதில்லை.

Huts of Adidravidars in Azhingimangalam Village.

Q. No. 833—Thiru L. ELAYAPERUMAL: Will the Hon. the Chief Minister be pleased to state:

(a) whether the huts of Adidravidars were demolished at Azhingimangalam Village, Kattumannarkoil Taluk in South Arcot district by the Deputy Superintendent of Police, Chidambaram even after prior intimation has been given by the Revenue Officials:

(b) whether any representations have been received from the people of that village and

(c) the action taken thereon?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : (அ), (ஆ) மற்றும் (இ) தென்னாற்காடு மாவட்டம், காட்டுமன்னார் கோவில் வட்டம், அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் கிராம மக்கள் அறுவடை சமயங்களில் களமாகப் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தில், 7–1–81 அன்று இரவு சில ஆதி